

<p>බස්නාහිර පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව மேல் மாகாணக் கல்வித் திணைக்களம் Department of Education - Western Province</p>	<p>දෙවන වාර ඇගයීම - 2019 இரண்டாம் தவணை மதிப்பீடு - 2019 Second Term Evaluation - 2019</p>	<p>புள்ளித்திட்டம் பகுதி I&II</p>
<p>ශ්‍රේණිය } 11 தரம் } Grade }</p>	<p>විෂය } ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය பாடம் } வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் Subject } Business & Accounting Studies</p>	

புள்ளியிடல் திட்டம் பகுதி - I

வினா இல	விடை	வினா இல	விடை	வினா இல	விடை	வினா இல	விடை
01)	3	11)	1	21)	3	31)	1
02)	1	12)	4	22)	2	32)	3
03)	3	13)	2	23)	2	33)	4
04)	2	14)	2	24)	3	34)	1
05)	4	15)	2	25)	3	35)	2
06)	2	16)	4	26)	1	36)	2
07)	3	17)	3	27)	3	37)	1
08)	1	18)	2	28)	4	38)	4
09)	3	19)	4	29)	1	39)	1
10)	4	20)	2	30)	2	40)	2

(40x1= 40 புள்ளிகள்)

பகுதி - II

01. i) அ) தனியுடமை வணிகம் (4 புள்ளிகள்)
ஆ) இலாப நோக்கம் கொண்ட வணிகங்கள் (1 புள்ளி)
- ii) அ) சன நெருக்கடியுள்ள பிரதேசம்.
வறட்சியான காலநிலை நிலைமை காரணமாக மக்களின் இயற்கை குடிபானம் மீதான நாட்டம் அதிகரித்தல் (இரண்டு விடயங்களுக்கு 4 புள்ளி)
ஆ) புறச்சூழல் (1 புள்ளி)
- iii) அ) ஒழுங்கமைத்தல் (1 புள்ளி)
ஆ) உரிமையாளர் பெயரல்லாத வேறு பெயர்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால் பதிவு செய்யப்படுதல் வேண்டும் (1 புள்ளி)
- iv) அ) நடைமுறைக் கணக்கு (1 புள்ளி)

ஆ) * காசோலை மூல கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளலாம்

* வங்கி மேலதிக பற்று வசதி

* நிலையான கடனைக் கொடுப்பனவு வசதி

* நேரடி வருமதி வசூலிப்புக்கள்

(இரண்டு விடயங்களுக்கு ஒரு புள்ளி)

iv)

சொத்துக்கள்				உரிமை	பொறுப்புக்கள்	
திகதி	காசு	உபகரணம்	மோட்டார் வாகனம்		கடன்கொடுனர்	வங்கிக்கடன்
1/1 மீதி	500000	100000	400000	-	200000	-
வங்கி- க்கடன்	+ 700000					
	1200000	100000	400000	=800000	+ 200000	+700000

(02 புள்ளிகள்)

vi) அ) ரூ 800 000

(1 புள்ளி)

ஆ) ரூ 915 000

(1 புள்ளி)

vii) ரூ 1,297,000

(2 புள்ளி)

அல்லது

காசேடு					
திகதி	விபரம்	தொகை	திகதி	விபரம்	தொகை
1/1	மீதி	500 000		கொள்வனவு	80000
	வங்கிக்கடன்	700 000		கட்டட வாடகை	10000
	விற்பனை	200 000		உட்சுமை கூலி	8000
				சம்பளம்	5000
				மீ/செ.	1297000
		1400000			1400000

(02 புள்ளிகள்)

viii) அ) காசு கணக்கு வரவு 700000

(1 புள்ளி)

வங்கிக் கடன் கணக்கு செலவு 700000

ஆ)

கொடுக்கல் வாங்கல்	சொத்து	உரிமை	பொறுப்பு
பெற்ற வங்கிக் கடன் ரூபா 700 000	அதிகரிக்கும்	மாற்றமில்லை	அதிகரிக்கும்

(1 புள்ளி)

ix) ரூபா 1000 (100 000 X 12/100 x 1/ 12)

(2 புள்ளிகள்)

x)


விற்பனைகள்		200000
கொள்வனவு	95000	
வாடகை	10000	
உட்சுமைகூலி	8000	
சம்பளம்	5000	
தேய்வு	1000	119000
தேறிய இலாபம்		81000

(2 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

02. i) அ) மனிதத் தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவு செய்வதற்காக பொருட்களையும் சேவைகளையும் உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் என்பதுடன் தொடர்பான பொருளாதார நடவடிக்கைகள் வணிகம் ஆகும். (1 புள்ளிகள்)
- ஆ) i) இலாபம் உழைத்தல்
ii) நுகர்வோரின் திருப்தியை மேம்படுத்தல் (1 புள்ளி)
- ii) அ) பிழை ஆ) பிழை இ) சரி ஈ) பிழை (2 புள்ளிகள்)
- iii) அ) சில்லறை வியாபாரம் (1 புள்ளி)
- ஆ) * இறுதி நுகர்வுக்காக பொருட்களை சேவைகள் விற்பனை செய்தல்
* நுகர்வோரிடம் தேவையான பொருட்களை தேவையான அளவுகளில் விற்பனை செய்தல்.
* பல்வேறு வகையான பொருட்களை விற்பனை செய்தல்.
* நுகர்வோரிடம் அண்மித்திருத்தல். (இரண்டு விடயங்களுக்கு 1 புள்ளி)
- iv) அ) * சட்டச் சூழல் (1 புள்ளி)
ஆ) * நுகர்வோரைப் பாதுகாத்தல்
* உள்நாட்டு உற்பத்தியாளர்கள், வணிகர்களை பாதுகாத்தல்
* சூழலை பாதுகாத்தல் (1 புள்ளி)
(மொத்தம் 8 புள்ளிகள்)
03. i) அ) குறித்த ஒரு பணத்தொகையை குறித்த ஒரு காலத்திற்கு நிலையாக வைப்பு செய்வதன் மூலம் கூடிய வட்டி வருமானம் பெறும் வகையில் ஆரம்பிக்கும் கணக்கு. (1 புள்ளி)
- ஆ) * தொகை, காலத்திற்கேற்ப வட்டி
* கூடிய வட்டி வருமானம்
* காலம் வட்டி நிச்சயமானது.
* ஈடாக வைத்து கடன் பெறலாம்
* நிலையான வைப்புச் சான்றிதழ் உரிமை மாற்ற முடியாது. (இரண்டு விடயங்களுக்கு 1 புள்ளி)
- ii) அ) சரி ஆ) சரி இ) பிழை ஈ) சரி (2 புள்ளிகள்)
- iii) அ) சாதாரண குறுக்குக்கோடு
விசேட குறுக்குக் கோடு (1 புள்ளி)
- ஆ) காசோலை இலக்கம்
வங்கி இலக்கம்
கிளை இலக்கம்
கணக்கு இலக்கம் (1 புள்ளி)
- iv) அ) பொருட்களையும், பயணிகளையும் ஓரிடத்தில் இருந்து இன்னோரிடத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கை போக்குவரத்து ஆகும். (1 புள்ளி)
- ஆ) * விரைவாக பொருட்களையும் பயணிகளையும் கொண்டுச் செல்லலாம்.
* காலத்தினை சேமிக்கலாம்
* பொருட்கள் பழுதடைதல், வீண் விரயம் குறைவடைதல். (1 புள்ளி)
(மொத்தம் 8 புள்ளிகள்)
04. i) அ) மனிதத் தேவைகளையும், விருப்பங்களையும் திருப்தி செய்வதற்கான பெறுமதியுடன் கூடிய பொருட்களை உற்பத்தி செய்து வழங்கும் நடவடிக்கைகள் சந்தைப்படுத்தல் ஆகும். (1 புள்ளி)
- ஆ) பொருள்
விலை
இடம்
மேம்படுத்தல்
- ii) அ) சரி ஆ) சரி இ) பிழை ஈ) சரி (2 புள்ளிகள்)


அ)



(1 புள்ளி)

ஆ) ஜனநாயக நிர்வாகம், திறந்த அங்கத்துவம் பொதுநோக்கம் கொண்டது.
அங்கத்தவர் உடமை

(1 புள்ளி)



(1 புள்ளி)

ஆ) * வேறு வணிகங்கள் தொடர்பான தகவல் பெறல்
* விளம்பரங்கள் மற்றும் மேம்படுத்தலுக்கு முகாமைத்துவ நடவடிக்கைகளை இலகுவடுத்தல்
* தீர்மானங்களை மேற்கொள்ளல்

(1 புள்ளி)

(மொத்தம் 8 புள்ளிகள்)

05. அ) i) வணிகத்தின் மீது அக்கறை காட்டும் தரப்பினருக்கு தகவல் வழங்கும் செயற்முறை கணக்கீடு ஆகும்.

(2 புள்ளிகள்)

ii)

சொத்துக்கள்				உரிமை	பொறுப்புக்கள்	
இல.	காசு	இருப்பு	கடன்பட்டோர்		வங்கிக் கடன்	கடன்கொடுனர்
1	+600 000			+ 600 000		
2	+ 100000				+ 100000	
3	-	-4000	+ 6000	+ 2000		
4	- 200000			- 5000	-15000	
682000					682000	

(ஒன்றிற்கு ஒரு புள்ளிப்படி 04 புள்ளிகள்)

viii)

திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
1/1	மூலதனம்		500 000	1/5	மின்சாரம்		3000
1/8	கடன்பட்டோர்		8 000	1/15	பிரயாணம்		6000
1/12	வங்கிக்கடன்		25 000	1/15	மீ/செ.		524000
			533000				533000
1/12	மீ/வ.		524000				

வரவு மூலதன கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
				1/1	காசு		500 000

வரவு மின்சார கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
1/5	காசு		3 000				

வரவு கடன்பட்டோர் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
				1/8	காசு		8 000

வரவு வங்கி கடன் கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
				1/12	காசு		25 000

வரவு பிரயாண செலவு கணக்கு				செலவு			
திகதி	விபரம்	பேப	தொகை	திகதி	விபரம்	பேப	தொகை
1/15	காசு		6 000				

$\frac{1}{2} \times 12 = 06$ புள்ளிகள்
மொத்தம் 12 புள்ளிகள்

06. i) அ) கணக்குகளை சம்பந்தித்திய பின் வரவு செலவு மீதிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் கணக்குகளின் பட்டியல் பரீட்சை மீதி ஆகும் (2 புள்ளிகள்)

ஆ) கொடுக்கல் வாங்கல் பதிவின் கணித செம்மையை உறுதிப்படுத்தல்.

* வரவு செலவு பதிவுகள் சமனான தொகைகளில் பதியப்பட்டதனை உறுதிப்படுத்தல். (2 புள்ளிகள்)

பரீட்சை மீதி

	வரவு	செலவு
விற்பனை		150000
கொள்வனவு	30000	
கொடுத்த கழிவு	5000✓	
கடன்கொடுனர்		40000✓
கடன்படுனர்	5000	
தளபாடம்	30000✓	
பெற்றகழிவு		10000
மின்சாரம்	5000✓	
இயந்திரங்கள்	150000	
வங்கிக்கடன்		100000
முதலீடுகள்	20000✓	
பெற்ற தரகு		15000
சம்பளம்	40000	
பெற்ற கடை வாடகை		20000✓
மோட்டார் வாகனம்	500000	
மூலதனம்		450000
	785000✓	785000✓

$\frac{1}{2} \times 8 = 04$ புள்ளிகள்

iii)

சில்லறைக் காசேடு

பெறுவனவு	பேப	திகதி	விபரம்	கை இல.	தொகை	பகுப்பாய்வு நிரல்				பேரேடு க/கு	பேப
						தபால்	பிரயாணம்	எழுதுகருவி	பல்லினம்		
400		1/1	மீ/வ								
2100		1/1	காசு								
		1/3	பஸ் கட்டணம்		60		60				
		1/5	முத்திரை, கடிதஉறை		80	80					
		1/6	உட்சுமை கூலி		300					300	
		1/6	பேனா, பென்சில்		70			70			
		1/8	வாகன கூலி		150		150				
		1/9	புத்தக றாக்கை		400						400
		1/11	A4 கடதாசி		100			100			
		1/12	தபால் பதிவு கட்டணம்		40	40					
		1/14	சுத்தப்படுத்தல்		120				120		
		1/14	சம்பள முற்பணம்		500					500	
		1/15	உபசரிப்பு		100				100		
					1970	120	210	170	220	1200	
		1/15	மீ/செ		580						
2500					2500						
280		1/16	மீ / வ								
1920			காசு								

$\frac{1}{2} \times 8 = 04$ புள்ளிகள்
மொத்தம் 12 புள்ளிகள்

07. i) அ) குறித்த கணக்கீட்டுக் காலப்பகுதியில் வணிகத்தின் நிதிப் பெறுபேறு, நிதி நிலைமையை அறிவதற்குத் தயாரிக்கப்படும் கூற்றுக்கள் நிதிக் கூற்றுக்கள் ஆகும் (1 புள்ளி)
ஆ) இலாப நட்டக்கூற்று, நிதிநிலைமைக் கூற்று. (1 புள்ளி)

ii)

விநியோக செலவு	நிர்வாகச் செலவு
விளம்பரம்	மின்சாரம்
விற்பனை ஊழியர் சம்பளம்	தொலைபேசிக் கட்டணம்
அறவிட முடியாத கடன்	
வெளிச் சுமை கூலி	
(1 புள்ளி)	(1 புள்ளி)

iii)

உதிர்த வணிகம் 2018.12.31இல் முடிவடைந்த ஆண்டுக்கான இலாப நட்டக் கூற்று ✓

விற்பனைகள்			350000
விற்பனை கிரயம்			
ஆரம்ப இருப்பு		40000	
கொள்வனவு		80000	
உட்சுமை கூலி		6000	
விற்பனைக்குத் தயாரான பொருட் கிரயம்		126000✓	
இறுதி இருப்பு		(5000)✓	(121000)
மொத்த இலாபம்			229000✓
ஏனைய வருமானம்			
பெற்ற கழிவு		5000	
முதலீட்டு வருமானம்		25000	30000
			259000
விநியோக செலவு			
அறவிட முடியாத கடன்	2000✓		
விளம்பரம்	4000✓		
கொடுத்த கழிவு	5000	11000	
நிர்வாக செலவு			
இயந்திர தேய்வு	40000✓		
மின்சார கட்டணம்	7000		
தொலைபேசி கட்டணம்	5000	52000	
நிதிச்செலவு			
வங்கி கடன் வட்டி	3000	3000	(66000)
தேறிய இலாபம்			193000✓
மூலதன கணக்கிற்கு மாற்றம்✓			

½ x 8 = 04 புள்ளிகள்

உதிக வணிகம் 2018.12.31இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று ✓

	கிரயம்	திரண்ட தேய்வு	மீதி
நடைமுறையல்லாத சொத்து	500000	100000	400000
கட்டிடம்	400000	40000	360000
இயந்திரம்	900000	140000	760000
நடைமுறைச் சொத்து			
இறுதி இருப்பு		5000	
கடன்பட்டோர்		28000	
காசு		20000	53000
			813000
உரிமை			
மூலதனம்		480000	
தேறிய இலாபம்		193000	673000
நடைமுறையல்லாத பொறுப்பு			
வங்கிக் கடன்			100000
நடைமுறை பொறுப்பு			
வங்கி மேலதிகப் பற்று		15000	
கடன்கொடுனர்		25000	40000
			813000

$\frac{1}{2} \times 8 = 04$ புள்ளிகள்

மொத்தம் 12 புள்ளிகள்

